

(Part A)
(பாகம் A)Register for Maintenance of Day to Day Accounts of Election Expenditure by Contesting Candidates
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்:

G. SENTHAMIZHAN.

Name of Political Party, if any:

ஏதேனும் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

AMMK.

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

23, SAIDAPUR CONSTITUENCY.

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

Total expenditure incurred/authorized:

செய்யப்பட்ட/செய்ய அதிகாரமளிக்கப்பட்ட மொத்தச் செலவு:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/ event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை பெறக்கூடியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சியேற்ற செலவு மற்றும் அரசியல் கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளிக்க நபரின்/சங்கத்தின்/அமைவரின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit பூனிட்ட ஒன்றின் விலை							
15.3.21	Deposit	1		10,000/-	Candidate	001				
15.3.21	Xerox Slip paper	1		5,000/-	"	002				
				10,500/-						

G. Senthamizhan

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை பெறங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்பாளர் செய்த செலவு/அனுமைய செய்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாராளரிடத்திலிருந்து/அமைப்பின்/நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
				B/f 10,500/-	Candidate					
15.3.21	Dinner	1	500/-	500/-	"	003				
15.3.21	Refresh	1	500/-	500/-		004				
16.3.21	-	-	-	11,000						
17.3.21	-	-	-	-						
18.3.21	-	-	-	-						
19.3.21	-	-	-	-						
20.3.21	-	-	-	-						
21.3.21	Small letters	20	15/-	300/-		005				
				<u>11,800/-</u>						

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்த நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரும்பி வராதது உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent மேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாராளரிடமிருந்து செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாராளரிடமிருந்து/அமைதியின்/ஏதேனும் இருப்பின் பெயர் (முழு பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
				₹11,800/-	Candidate					
21.3.21	Speaker with mike	1	2,000/-	2,000/-	"	006				
21.3.21	Jeep Hire	1	2,200/-	2,200/-	"	007				
21.3.21	Digital Banner	1	4,000/-	4,000/-	"	008				
21.3.21	Towel	20	84/-	1680/-	"	009				
21.3.21	TATA ACE.	1	1800/-	1800/-	"	010				
21.3.21	Flour, malini	1	400/-	400/-	"	011				
				<u>23,880/-</u>						

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) பொத்த செலவு/தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அனுமதியுடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
				29,330/-	Candidate					
21.3.21	Cradings	1	600/-	600/-	"	012				
21.3.21	General	1	350/-	350/-	"	013				
21.3.21	Downs	1	4500/-	4500/-	"	014				
				<u>29,330/-</u>						
							SR 18520 = 690/-			

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கோடாளம் செய்த செலவு/அனுமதி செய்த அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைதியின்/ ஏதேனும் இருப்பின் பெயர் முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit புதுனி ஒன்றின் விலை							
				29,330/-	Candidate					
22.3.21	Speaker mike	1	2000/-	2000/-	"	015				
22.3.21	Jeep	1	2,200/-	2,200/-	"	016				
22.3.21	Banner	4	400/-	1,600/-	"	017				
22.3.21	Towel	20	84/-	1680/-	"	018	SR 27580			
22.3.21	TATA ACE	1	1800/-	1800/-	"	019				
				<u>38,610/-</u>						

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கோடாளர் செய்த செலவு/அருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவு தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளிக்க நபரின்/சங்கத்தின்/அமைதியின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
23.3.21	Speaker micro.	1	2,000/-	2,000/-	Candidate	020	SA 31965 Total 25965/-			
23.3.21	Jeep	1	2,200/-	2,200/-	"	021				
23.3.21	TATA ACE	1	1,800/-	1,800/-	"	022				
				AA,610/-	6000					

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) கொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வாங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பி.நெண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கோடாளர் செய்த செலவு/அலகுதைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இடங்களின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
				5F 44,610/	Candidates					
24.3.21	Speaker mike	1	2,000/-	2,000/-	"	023				
24.3.21	Joey Hse	1	2,200/-	2,200/-	"	024				
24.3.21	TATA ACE	1	1,800/-	1,800/-	"	025				
24.3.21	Banner	4	400/-	1,600/-	"	026				
				52,210/-	7600					
								17192.10.50	17192.10.50	

1 Date of expenditure/event செலவு செய்த நாள்/நிகழ்வு	2 Nature of expenditure செலவின் தன்மை			3 Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + பிடிவையாக உள்ளது)	4 Name and address of payee தொகை பெறப்பட்டவரின் பெயரும் முகவரியும்	5 Bill No. / Voucher No. and date பிடி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	6 Amount incurred/authorized by candidate or his election agent கேம்பாளர் செய்த செலவு/அனுமதி செய்த தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	7 Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அரசியல் கட்சியின் பெயர்	8 Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) புறநிலை/பங்கத்திற்கு/அமைதி/இருவரின் பெயர் முழுமையாக குறிப்பிடுக	9 Remarks if any குறிப்புகள் (இருப்பின்)
	Description விளக்கம்	Qty அளவு	Rate per unit புள்ளி ஒன்றின் விலை							
25.3.21	Banner	4	400/-	59,810 / 1,600/-	Candidate	1/	027			
25.3.21	TATA ACE	1	1,800/-	1,800/-	Candidate	1/	028			
25.3.21	Jeep hire	1	2,200/-	2,200/-	Candidate	1/	029			
25.3.21	Speaker hire	1	2,000/-	2,000/-	Candidate	1/	030	SR 21807.50	Total SR 117170/-	
				59,810	7600					

G. S. KUMAR
Assistant Electoral Officer
No.23 Suleipatti Assembly Constituency.

G. S. K.

25/3/21

(Part B)

(பாகம் B)

Cash Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான ரொக்கப் பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்:

G. SETHAMIZHAN.

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

Ammk

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

SB SAIDAPET.

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை		Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./ Voucher No. and Date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
15/3/21	Candidate from Bank.	693031	1,00,000/-					1,00,000/-	
15/3/21				(001 to 004)			11,500/-	88,500/-	
21/3/21				(005 to 014)			17,830/-	70,670/-	

G. SETHAMIZHAN.

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No, and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
22/3/21				(015 6 019)			9280/-	61,390/-	
23/3/21				(020 6 022)			6000/-	55,390/-	
24/3/21				(023 6 026)			7600/-	47,790/-	
25/3/21				(027 6 030)			7600/-	40,190/-	

G. SUNIL KUMAR
Assistant Expenditure Observer
No.23 Sandapet Assembly Constituency.

G. Sunil Kumar

Shri A. V. 25/3/21
RETURNING OFFICER
No. 23, Sandapet,
Assembly Constituency

(Part C)
(பாகம் C)

Bank Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான வங்கிப் பதிவேடு

Name of the Candidate:

G. SENTHAMIZHAN

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

வேட்பாளரின் பெயர்:

Constituency from which contested:

23, SAIDAPET

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

Name of the Bank:

State Bank of India

வங்கியின் பெயர்

Branch Address:

CIT Nagar

வங்கி கிளை முகவரி:

59, First Main Road, West CIT Nagar, Chennai.

Account No.:

40072486065

வங்கி கணக்கு எண்:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive).

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை		Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/ deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
12/3/22	Candidate	Cash Deposit	60,000/-			Bank Charges	60.74	60,000/- 59,939.26	
12/3/22									

G. Senthamizhan

Date	Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைவின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணைவின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.	
	2	3	4	5	6	7	8	9	10
No 3/a	Candidate		5,00,000/-					5,59,939.2	
No 3/b						Bank Charges.	1475/-	5,58,464.2	
No 3/c			1/-			Bank Charges	H/-	5,58,465.2	
No 3/d			50,000/-					6,08,465.2	
No 3/e				693031	Self	Cash in hand	1,00,000/-	5,08,465.2	

[Signature]

B. SUNIL KUMAR
Assistant Expenditure Observer
Tamil Nadu Legislative Assembly
Saidapet Constituency

[Signature]

[Signature]

RETURNING OFFICER
No 23, Saidapet,
Assembly Constituency